



கப்பற் போக்குவரத்துத் துறை

செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி, 2021 அன்று [அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதாவது](#) 2015 ஆம் இலக்க உயிரியல் பாதுகாப்பு யாப்பின் கீழுள்ள மனித உயிரியல் பாதுகாப்பு குறித்த அவசரகாலம் அவுஸ்திரேலிய பயணிகள் கப்பல்களுக்கு மூன்று மாதங்களால் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளடக்கப்படுவது:

- தற்போதைய அமுலாக்கத்தால் அவுஸ்திரேலிய எல்லைக்குள்ளும் அவுஸ்திரேலிய துறைமுகங்களை அடையும் பயணிகள் கப்பல்களின் பிரவேசம், டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி 2021 வரையான நீடித்தக் காலத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டு உள்ளதுடன்;
- 100 அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகளை தாங்கி வரும் பயணிகள் கப்பல்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கின்றன.

நேரடியாக நாட்டுக்கு வரும் மற்றும் மீண்டும் நாடு திரும்பும் (RTC) பயணிகள் கப்பல்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் அவ்வாறே அமுலாகும்.

அதிக பயணிகளை தாங்கிச் செல்லும் கப்பல்கள்

அதிக பயணிகளை தாங்கிவரும் கப்பல்களின் ஊழியர்களுக்கு (99 அணைகரைகள் வரை உட்பட) அவுஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளில் சலுகைகள் வழங்கப்பட மாட்டாது. ஆகவே அவர்களும் அவுஸ்திரேலியாவுக்கு பயணிக்க முன்னர் பயணச் சலுகைக்காக விண்ணப்பித்தல் வேண்டும். [பயணச் சலுகை வலைத்தளத்தினூடாக](#) இதனை நீங்கள் மேற்கொள்ளலாம்.

கப்பலை பாதுகாப்பாகச் செலுத்த அவசியமான ஊழியர்கள் மட்டும் பயணச் சலுகையில் கருத்திற் கொள்ளப்படும். அவ்வாறு அவுஸ்திரேலியா வரும் கப்பல்கள் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பவைகளாக இருத்தல் அவசியம். ஏனைய சேவைகளுக்கோ உபசரிப்புப் பிரிவை சேர்ந்தோருக்கோ, குறிப்பிட்ட நிறுவனத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவின் ஊழியர்கள் உரிய விண்ணப்பங்களை பூர்த்திசெய்தல் வேண்டும்.

பயணச் சலுகை விண்ணப்பத்துடன் நீங்கள் பின்வரும் உறுதிசெய்தல் ஆவணங்கள் சகிதம் சமர்ப்பித்தல் வேண்டும்:

- அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பதற்கான காரணத்தை உறுதிசெய்யும், அதேபோல் அவுஸ்திரேலியாவுக்குப் பொருளாதார நன்மைகளை ஈட்டித் தருவதை உறுதிசெய்யும் ஆவணங்கள்
- கப்பலின் தற்போதைய அமைவிடம்
- அவுஸ்திரேலியாவில் அடையவுள்ள துறைமுக விபரங்கள்

- பயணச் சலுகை விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ள கப்பல் ஊழியர்களின் முழுமையாக விபரங்களும் அவர்களின் ஊதியத்துக்கான நோக்கங்கள் தொடர்பான குறிப்புகளும்
- உரிய பிராந்திய அல்லது எல்லை நிர்வாகத்தால் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் ஆலோசிக்கப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிசெய்யும் ஆவணம். இணக்கப்பெற்ற ஏற்பாடுகள் குறித்த தகவல்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.
- குறிப்பிட்ட பிராந்திய அல்லது எல்லை நிர்வாகத்தில் உந்துதலை உறுதிசெய்யும் ஆவணம்

கப்பற் போக்குவரத்து துறை

கப்பற் போக்குவரத்து ஊழியர்களுக்கு (பயணிகள் கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்கள் தவிர்த்து) இந்தக் கட்டுப்பாடுகள் செல்லுபடியாகாது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து தனிப்பட்ட கட்டுப்பாட்டு விலக்குகள் அவசியமாகாது.

கட்டுப்பாட்டு விலக்குகள் அளிக்கப்படும் ஊழியர்களுள் அடங்குவோர்:

- வணிக ரீதியான (பயணிகள் கப்பல் அல்லது Superyacht அல்லாதவை) அல்லது அரசாங்க செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்யும் விதத்தில் அவுஸ்திரேலியக் கடலில் நகர்த்தப்படும் கப்பல்களின் ஊழியர்கள்
- கப்பற் செலுத்துனர்கள்
- கடல் அளவையாளர்கள்.

வழமையிலுள்ள வணிகக் கப்பல்:

- வணிகம் மற்றும் பொருள் போக்குவரத்து
- துறைமுகம் மற்றும் சேவை நகர்வுகள் தொடர்பான ஏற்பாடு
- வளங்கள் வழங்கும் துறைகள் போன்ற முக்கிய கைத்தொழில்களுக்கு உதவிகள் வழங்குதல்
- கடல் அளவை.

இந்த வகை விலக்கின் அடிப்படையில் தெரிவானால், நீங்கள்:

- செல்லுபடியாகும் வீசா இருக்கும் போது அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசியுங்கள், அல்லது வெளியேறுங்கள்
- நீங்கள் பிரவேசிக்கும் அவுஸ்திரேலிய மாநிலத்தில் அல்லது எல்லை பிரதேசத்திற்குள் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கும் (விமான வழியாக) சர்வதேச கப்பல் ஊழியர்கள் முதலில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டியது பல மாநிலங்களினதும் எல்லைகளினதும் தேவையாகும்.

இதை பார்க்கவும் [தப்பல் ஊழியர்களுக்கான COVID-19 தொடர்பான தேவைப்பாடுகள்](#).